

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

குச்சுவெளி பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் பிரிவு 10 (1) இன் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எமது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான குச்சுவெளி பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்ற நிதிக்கூற்றுக்களைத்

தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமூல்படுத்தப்படுகின்ற பொருளாதார தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமூல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.

- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்ட ரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுசட்டத்தில் கீழே குறிப்பிட்ட தேவைப்பாடுகள் சம்பந்தமாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன.

(அ) பிரதேச சபையின் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுசட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகளானவை சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரசுகள்
(அ) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபைக்கு செலுத்த வேண்டிய ரூபா 1,069,595 நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை.	இவ்வாண்டில் இவ்வாறு சீர் செய்யப்படும்.	பொறுப்பாக நிதிக்கூற்றுக்களில் காட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்திடமிருந்து பெற வேண்டிய 2023 ம் ஆண்டிற்குரிய பெறவேண்டிய முத்திரைக் கட்டணம் ரூபா 15,348,550 நிதிக் கூற்றுக்களில் நிலுவைத் தொகையாக காட்டப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டில் தான் பழைய முத்திரை தீர்வை விபரம் பெற்றதும் இவ்வாண்டில் இவ் தவறு சீர் செய்யப்படும்.	பெற வேண்டிய ஆதாயம் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
(இ) ரூபா 542,844 ஆன 65 அழிபொருட்கள் (Consumable) 2024 திசம்பர் 31 ஆம் திகதி இருப்பாக காணப்பட்ட போதிலும் அவை நிதி நிலைமைக் கூற்றில் இருப்பாகக் காட்டப்பட்டிருக்கவில்லை.	இதுவரை நிதிக்கூற்றுக்களில் காட்டப்படவில்லை இவ்வாண்டில் இருப்பு நிதிக்கூற்றில் காட்டப்பட்டு நிதிக்கூற்று தயாரிக்கப்படும்.	இஇருப்பு பெறுமதி நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபாரசுகள்
கூட்டுப் பெறுமதி ரூபா 230,029,843 பதில் வழங்கப்படவில்லை ஆன 05 நிலையான சொத்து கணக்கு விடயங்களிற்குரிய சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.		உரிய ஆவணங்கள் முறையாக பேணப்படல் வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 571(1), (2),(3)	ஐந்து ஆண்டுகளிற்கு மேற்பட்ட காலம் கடந்த வைப்புக்கள் ரூபா 26,429,426 தொடர்பில் சபை உரிய நபர்களுக்கு திருப்பிக் கொடுக்கவோ அல்லது வருமானக் கணக்கிற்கு மாற்றுவதற்கோ சபையினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இவ்வாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.	காலங்கடந்த வைப்புக்களை இனங்கண்டு சீர் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
(ஆ) 1988 ஆம் ஆண்டு பிரதேச சபை நிதி ஒழுங்கு விதி 163.3(ii)	செலுத்தப்பட்ட முற்பணங்கள் ரூபா 268,620 பெறப்பட்ட நோக்கங்கள் முடிவடைந்து 10 நாட்களுக்குள் செலுத்தி தீர்க்கப்பட வேண்டியிருந்த போதிலும் 07 முற்பணங்கள் இதுவரை தீர்க்கப்பட்டிருக்கவில்லை.	இவ்வாண்டில் முற்பணம் சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும்.	உரிய காலத்தினுள் முற்பணங்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவினங்களை மிகைத்த வருமானம் ரூபா 8,585,977 ஆக இருந்ததுடன், இதனோடொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவினங்களை மிகைத்த வருமானம் ரூபா 27,318,991 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்கான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம், நிலுவை வருமானம் என்பன தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	15,615,360	42,131,595	17,714,996	24,416,599	28,000,000	38,509,054	15,334,449	23,175,100
(ii) வாடகை	6,575,400	22,045,501	4,238,231	17,807,269	16,800,000	19,745,061	5,426,520	14,318,540
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	2,085,200	4,148,308	4,148,308	-	7,400,000	2,896,593	2,896,593	-
(iv) ஏனைய வருமானம்	1,762,200	3,895,209	2,780,671	1,114,538	1,943,000	1,624,538	510,000	1,114,538
கூட்டுத் தொகை	26,038,160	72,220,613	28,882,206	43,338,407	54,143,000	62,775,246	24,167,562	38,608,178

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

சபையின் அனைத்து வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரைகள்

சிபார்சுகள்

வீதவரியும் வரியும்

- (அ) மீளாய்வாண்டிற்கான நிலுவை ரூபா 24,416,599 ஆக காணப்பட்ட போதிலும் ரூபா. 16,505,067 தொகை நிலுவை 05 முதல் 10 ஆண்டுகளுக்கு மேலான காலவீச்சில் காணப்பட்டிருந்தது.
- இவ்வாண்டில் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆதனவரி நிலுவைகளை அறவிடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளல் வேண்டும்.
- (ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரை கேள்வி மீதான குத்தகை வழங்கல் மீது பெற வேண்டிய கூட்டுமொத்தத்தில் ரூபா 12,179,493 ஆனது 10 வருடங்களுக்கு மேற்பட்ட பழைய நிலுவை மீதியாக காணப்பட்டிருந்தது.
- இவ்வாண்டில் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நிலுவை மீதிகளினை உரிய காலத்தினுள் அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

பிரதேச சபை சட்டத்தின் 3 ஆம் பிரிவுகளின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்கள் முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொது மக்களின் நல்வாழ்வு, வசதிகளும் நலன்புரியும் ஆகியன சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
உள்ளூராட்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் சீர் செய்ய முற்பணம் ரூபா 3,000,000 கடந்த ஆண்டு நடவடிக்கை மற்றும் மீளாய்வாண்டில் எவ்வித எடுக்கப்படும். செயற்பாடுகளிற்கும் பிரயோகப் படுத்தப்படாமையானது இச் செயற்திட்டத்தின் வினைத்திறனற்ற தன்மையைக் காட்டுகின்றது.		திட்டத்தின் கீழ் பெற்ற நிதியினை உரிய நோக்கத்தினை அடைந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) 2012 ஆண்டு நெல்சிப் நிதியம் தற்போது நடவடிக்கை செயற்திட்டத்தின் மூலம் ரூபா எடுக்கப்படுகிறது 24,444,588 செலவில் நிர்மாணிக்கப்பட்ட 14 கடைகளைக் கொண்ட பொதுச்சந்தைக் கட்டிடத் தொகுதியினை 13 ஆண்டுகளாக பயன்படுத்துவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.		கடைகளை வருமானம் ஈட்டுவதற்கு உபயோகிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) உள்ளூராட்சி அபிவிருத்தி உதவிச் இவ்வாண்டில் பயன்படுத்த செயற்திட்டத்தின் கீழ் கொள்வனவு நடவடிக்கை எடுக்கப்படும். செய்யப்பட்ட ரூபா 1,992,850 பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை அக் குறிப்பிட்ட நோக்கத்திற்கு பயன்படுத்தப்படாமல் அவை விளைவற்றுக் காணப்பட்டிருந்தன.		இலத்திரனியல் உபகரணங்களை குறித்த நோக்கத்தினை அடைந்து கொள்ளக் கூடிய வகையில் வினைத்திறனாக பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

- (இ) 2022 ஆம் ஆண்டில் சேதனப் பசளை இயந்திரம் செயற்பட 3PS எந்நோக்கத்திற்கு உற்பத்திக்காக ரூபா 2,000,000 இல் மின்னணைப்பு இன்மை கொள்வனவு செய்யப்பட்டது 03 காரணமாக இந்நிலமை செய்யப்பட்டதோ இயந்திரங்கள் உத்தரவாத காலம் ஏற்பட்டுள்ளது இவ்வாண்டில் அதனை அடைய முடிவுற்ற நிலையில் குறிப்பிட்ட இவ் தவறு சீர் செய்யப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
- (ஈ) 2022 ஆண்டில் சபையின் இவ்வாண்டில் நடவடிக்கை புல்மோட்டை பொது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்படும். மலசலகூடத்தினை ரூபா 1,375,000 செலவில் பாவனையில் அமைக்கப்பட்ட புல்மோட்டை பொது ஈடுபடுத்துவதற்கு மலசலகூடம் அமைக்கப்பட்டிருந்தும் உரிய நடவடிக்கை கணக்காய்வுத் திகதி வரைக்கும் அது முன்னெடுக்கப் படல் பாவனையின்றிக் காணப்பட்டிருந்தது. வேண்டும்.
- (உ) 01 – 20 வருடங்களுக்கு மேலாக இவ்வாண்டில் நடவடிக்கை உரிய அனுமதியினைப் வாகனங்களை திருத்தம் செய்து மீள் எடுக்கப்படும். பெற்று வாகனங்களை பயன்படுத்துவதற்கு அல்லது திருத்த அல்லது அவற்றினை ஏலத்தில் விற்பனை அகற்றவோ செய்வதற்கு சபையினால் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். எடுக்கப்பட்டல் வேண்டும்.

3.3 மனிதவளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

2009 ஏப்ரல் 16 ஆந் திகதியும் 09/2009 ஆம் இலக்கமும் கொண்ட பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம், 08 நூலகங்கள் மற்றும் 13 வாசிப்பறைகளில் கடைமையாற்றும் 12 ஊழியர்களின் உள்வருகை மற்றும் வெளிச் செல்லுகை போன்றவைகளை விரலடையாள பதிவு இயந்திரத்தின் மூலம் உறுதிபடுத்துவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாண்டில் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விரலடையாள பதிவு இயந்திரத்தின் மூலம் ஊழியர்களின் உள்வருகை மற்றும் வெளிச் செல்கை நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
மீளாய்வாண்டில் மூலதன செலவீன விடயங்களுக்காக ரூபா 80,657,201 ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அவற்றில் ரூபா 15,607,414 மாத்திரமே செலவு செய்யப்பட்டிருந்ததுடன் 80 சதவீதம் பயன்படுத்தப்படாமல் காணப்படுகின்றது.	பதில் வழங்கப்பட வில்லை.	வினைத்திறனான பாதீட்டு திட்டம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

4.2 நிலைபேறான அபிவிருத்தி இலக்கு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
2018 ஏப்ரல் 23 ஆந் திகதிய க.செ. பொது/2018/61 ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் 2030 ஆம் ஆண்டில் அடையப்பட வேண்டிய நிலைபேறான அபிவிருத்தி குறிக்கோள்களையும் இலக்குகளையும் அடைந்து கொள்வதற்குத் தேவையான நிதியேற்பாடுகளை மேற்கொள்வதற்கு சபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இவ்வாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலைபேறான அபிவிருத்தி குறிக்கோள் மற்றும் இலக்குகளையும் அடைந்து கொள்வதற்குத் போதுமான நிதியேற்பாடுகளை ஒதுக்கீடு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.